



திலைஞ்சை திருத்தங்களுக்காக .

தொழில் நடவடிக்கை பேரவேலை - அடிப்படை (மட்டும் 01) திருத்தப்படிட்டது .

MPF BOI - நூய் கணிசம் ॥

நடவடிக்கை - முன்று மற்றின்றிபோலைங்கள் .

திங்கி : 16.03.2006

நிறுத்தம் : 9.30 - 12.30

திங்கி (06) உணர்வுகளுக்கு மட்டும் ஆஸ்திரைக்கார் .

தொழிலாட பகுதியில் கிடங்கும் தீர்வுகளைத்து ஏது பிரசாரத்தைப்போட்டு நிறுத்துகிறது .

கணிசத்திற்குப் பொதுமையை பார்வை செய்து .

தொகையைக் கணக்காக கொண்டு போதுமையாக பார்வை செய்து விடப்படும் .

பகுதி - A

$$\text{Q1. a)} \quad \frac{1}{1 \cdot 2} + \frac{1}{2 \cdot 3} + \frac{1}{3 \cdot 4} + \frac{1}{4 \cdot 5} + \dots$$

என்ற ஒத்துப்பாடு முதல் r^{th} ஒழுகு U_r என்று
 $U_r \approx$ எடுத்து .

$$f(r) = \frac{1}{r} \text{ என்க தூர்ப்பட்டுள்ளது .}$$

$$U_r = f(r) - f(r+1) \text{ எனக்காட்டுக் கூடுதல் .}$$

$$\text{கிடிலாட்டு} \sum_{r=1}^n U_r \text{ என்க நான்டு .}$$

$$\sum_{r=1}^{\infty} U_r = 1 \text{ என்பதைப்பொறுத்து .}$$

b) மூலத்தொகை கிடங்கு .

$$x^2 - xy = 6$$

$$y^2 - xy = 10 .$$

Q2. പ്രശ്നവും ഫോറ്മുലക്കാണ് ട്രിഗ്രാഫ്.

p, q, r എണ്ണിൽ അദ്ദേഹാരണം $p \neq q \neq r$

അഥവാ a, b, c എണ്ണിൽ ഭൗതിക അനുപാതം തുറപ്പിടിച്ചിരിക്കും.

$$a) p^2 + q^2 > 2pq$$

$$b) \frac{a+b}{2} > \sqrt{ab}$$

$$c) p^2 + q^2 + r^2 > pq + qr + rp$$

$$d) p^3 + q^3 + r^3 > 3pqr$$

$$e) \frac{a+b+c}{3} > \sqrt[3]{abc}$$

$$f) \frac{1}{3} \left(\frac{1}{a} + \frac{1}{b} + \frac{1}{c} \right) > \sqrt[3]{\frac{1}{abc}}$$

$$g) (a+b+c) \left(\frac{1}{a} + \frac{1}{b} + \frac{1}{c} \right) > 9$$

Q3. a) i) $f(x) = -x^2 + 2x + 3$

ii) $g(x) = x^2 + x + 1$

iii) $h(x) = x^2 + 4x + 4$

iv) $k(x) = x^2 - 5x - 5$ എണ്ണം.

മൈന്റിന് ഇരുന്നു ചീരപ്പെടുത്തണമുഖ്യമായും $a[x+\lambda]^2 \pm \mu^2$ എണ്ണം ഉള്ളാം ചുറ്റാൻ. ദിവസിന്റെ a, λ, μ എണ്ണിൽ ഫോറ്മുലക്കാണ്. അനുശ്രദ്ധ തീർപ്പിക്കിന്നു.

b) കൊണ്ടുവരുന്ന $y = f(x), y = g(x), y = h(x), y = k(x)$ എണ്ണു ചീരപ്പെടുത്തിംബു വിനായിൽ ഉണ്ടാക്കുന്ന ഒരു രീതി.

ഒരുപ്പായി പാര്ടിക്കലിൽ ഒരിയി, ഒരിയി ഓഗ്രോഡിനിൽ പ്രശ്നം അംഗീകാരിക്കുന്ന എണ്ണിലും ഉള്ളാം $f(x)=0, g(x)=0, h(x)=0, k(x)=0$ ആകും x കുണ്ട് ഓഗ്രോഡിനിലും ഒരു നിവാരണ ഫലം ഇത്.

புதிய - B

- Q4. a) பின்வரும் சர்வதீவுகளை காட்டுவது .
- $(1 - \cos A)(1 + \sec A) = \sin A \tan A$
 - $(\csc A - \sin A)(\sec A - \cos A) = \cos A \cdot \sin A$
 - $(\sec^2 \theta + \tan^2 \theta)(\csc^2 \theta + \cot^2 \theta) = 1 + 2 \sec^2 \theta \cdot \csc^2 \theta$
 - $\frac{\tan^2 A + \cos^2 A}{\sin A + \tan A} = \sec A - \sin A$
- b) PQR ஆக்ரீஸ்மீ. X ஆக்ரீஸ்மீ ஒன்று QR கீழ் காட்டப்படும். XA, XB என்பன மூலைய PQ, PR ஆகியவற்குக்கொண்டுள்ளதுகள் ஆகும். $PQ = PR$ எனில் $AX = XB$ எனக் கூறலாம்.
5. a) பின்வரும் சொல்லாதனிலே ஒப்புத்திடுவதைச் சொல்லுவது .
- $\cot 2\theta = \tan \theta$
 - $\tan 3\theta = \sqrt{3}$
 - $2\cos^2 x - \sqrt{3}\sin x + 1 = 0$
 - $\sin 5x = \cos 2x$
- b) $y = f(x) = \sin x - \cos x - 1$ என்ற பாளைய வரைபட மீது (0, 2π) ஆக்ரீஸ்மீலை அடிக்காட்டி ஒரு பாராக் கூறுவதையும் கொண்டுள்ளது. கூறுவதையும் கொண்டுள்ளது. $f(x) = 0$ ஆக ஏன் ஒப்புவதைக் கொண்டுள்ளது.
- a) வடிவத்தின் குறியிடுகளைப் பயன்தாழ்ந்து பின்வரும் சீர்தோ காட்டுவது .
- ABC ஆக்ரீஸ்மீ ஒக்ரீஸ்மீ.
- $a = b \cos C + c \cos B$
 - $\frac{a}{\sin A} = \frac{b}{\sin B} = \frac{c}{\sin C}$

கீழ்க்கண்டு கொடுக்கு

$$\frac{a^2 - b^2}{c^2} = \frac{\sin(A-B)}{\sin(A+B)}$$

என்பதைக் காட்டுவது .

b) സിസ്റ്റെറിയോളിംഗ് ഓട്ട പ്രൈവറ്റേറ്റർ (കൊതി $5x + 7y = 1$ കിലോമീറ്റർ അഴിവാഡ് അനുപാതം തുറന്നുനാൽ). അക്കൻ ദാഖലി ചെയ്ത പാരമ്പര്യം $(3, -2)$ ആണെന്ന്. സിസ്റ്റെറിയോളിംഗ് ഓട്ട ഭൗമഘട്ടം (കൊതി $3y = x + 1$ ആണെന്ന്. മുൻപുള്ള 2 ചിന്തനാഫോം ദ്വാരാ നിന്നും അംഗീകാരിയാണെന്നും, അംഗീകാരിയാണെന്നും അംഗീകാരിയാണെന്നും അംഗീകാരിയാണെന്നും അംഗീകാരിയാണെന്നും)

പ്രശ്നചീ- C

07. a) ടോക്കേറിയോടുന്നുള്ളിൽ ഏജെന്റായെങ്കിൽ കാര്യാലയം.

$$\text{i) } t \xrightarrow{dt} \pi \frac{(1 + \cos t)}{(t - \pi)^2} \quad \text{ii) } x \xrightarrow{dx} 0 \frac{\sqrt{1-x} - \sqrt{1+x}}{x}$$

b) ടോക്കേറിയോടുന്നുള്ളിൽ x കാലാവധി ഒരു കെല്ലാക്കുള്ളം കാര്യാലയം.

$$\text{i) } y = e^{-bx} \sin ax - e^{-bx} \cos ax$$

$$\text{ii) } y = \tan^{-1} \sqrt{\frac{b-x}{x-a}} \quad b > x > a$$

c) $y = \cos(\sin x)$ എന്നിൽ

$$\frac{d^2y}{dx^2} + \tan x \cdot \frac{dy}{dx} + y \cos^2 x = 0 \text{ എങ്കിൽ.}$$

കിഴിലാദ്ധ്യ , $y' = \cos(\cos x)$ എന്നിൽ

$$\frac{d^2y'}{dx^2} - \cot x \cdot \frac{dy'}{dx} + y'^2 \sin^2 x = 0 \text{ എങ്കിൽ.}$$

08. a) $y = \frac{2x}{1+x^2}$ എങ്കിൽ പട്ടണമുഖ്യ .

$\frac{dy}{dx} = 0$ ആക x കിൻ ഒപ്പോൺവേദനത്തോട് കാരണം .

(അനുലഭിക്കുന്ന) ഏറ്റവും കുറവിനെന്നും പെട്ടെന്ന .

y കിൻ ഏറ്റവും കുറവാണ് .

|x| ആഞ്ചു മെക്കപ്പോൾ ഒപ്പോൺവേദന അഭ്യന്തരം ദാരം

$$y = \frac{2x}{1+x^2} \text{ എങ്കിൽ } 2\text{-ശാഖയും } 2\text{-ശാഖയും .}$$

b) ഏറ്റവും കുറവാണ് 2-ശാഖ ഒപ്പോൺവേദന (അഭ്യന്തരം) ശ്രീമാർക്ക 0.5 m³ റക്കാന്റെ വൈദ്യുതിയും വൈദ്യുതിയും ആണെന്നു . 2-ശാഖക്കുണ്ടിൽ പ്രസ്താവിച്ച കുറവാണ് വൈദ്യുതിയും വൈദ്യുതിയും കുറവാണ് വൈദ്യുതിയും പാന്തിരക്കുണ്ടിൽ ആണെന്നു (പരിപ്രോഫൈലും) കാണും .

09. a) ഗോഡാകാരമായുള്ളതു x ഫോറ്മേറുക ഒരു പേരാക്കുക .

i) $\int \frac{dx}{1 - \cos 2x}$

ii) $\int (\operatorname{Cosec} x + \operatorname{Cot} x)^2 \cdot dx$

iii) $\int_0^{\pi/2} \frac{dx}{3+5 \sin x}$

iv) $\int e^{3x} \sin 3x \cdot dx$

b) $x = 4 \sin^2 \theta$ എൻ പ്രതിയാറുവെച്ചൻ (രാവണാദിവാ)

അംഗീകാരം ഒരു പേരാക്കുക

$$\int_0^{\pi/2} \sqrt{x(4-x)} \cdot dx = \pi \text{ എങ്കിൽ } \text{ഇതു .}$$

c) $z = 1-x$ എൻ പ്രതിയാറുവെച്ചൻ (രാവണാദിവാ) അംഗീകാരം ഒരു പേരാക്കുക

$$\int_0^1 x^2 (1-x)^{1/2} dx \text{ എവ്വെങ്കിൽ ഒരു പേരാക്കുക .}$$

10. a) $\frac{2x}{(1-x)(1+x^2)}$ தின் பகுதிப்பியன்றால் கணக்கு செய்யக்
 கிடிலார்டங்) $\int_0^2 \frac{2x}{(1-x)(1+x^2)} dx = \frac{1}{2} \ln 5 - \tan^{-1} 2$
 என்றால் காட்டுக.

b) $U = x^2 + 2x + 8$ என பிரச்சியாடுவதற்கான மூல
 $\int_0^2 \frac{(x+1)dx}{\sqrt{x^2 + 2x + 8}}$ என காண்க.

c) ஒத்துக்கள் $x=0, x=1, y=1$ ஆகியவற்றாலும்
 $y = \frac{x^2}{x^2 + 1}$ என்ற சம்பந்தம் $x=0, x=1$ வரை கிடையும்
 பகுதியாலும் அதைக்கப்பட்ட பகுதியள் பெரிதாக
 காணலாம்

- பகுதிப்பியன்றாலும் -